

கண்டி நகர கழிவுநீர் முகாமைத்துவச் செயற்திட்டத்தின் 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் மீதான கணக்காய்வு இலங்கை சனநாயக சோசலிச குடியரசிற்கும் தற்போது ஐப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவராண்மை என தற்போது அறியப்படும் ஐப்பான் சர்வதேச ஒத்துழைப்புக்கான ஐப்பான் வங்கிக்கும் இடையில் கைச்சாத்திட்ட 2010 மார்ச் 26 ஆந் திகதிய எஸ்எல்-பி 99 ஆம் இலக்க கடன் உடன்படிக்கைடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புகளையிலுள்ள ஏற்பாடுகளுக்கமைய எனது பணிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டுமென நான் கருதும் என்னுடைய கருத்துரைகள் மற்றும் அவதானிப்புரைகள் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

1.2 செயற்திட்டத்தின் அமுலாக்கம், நோக்கங்கள், நிதியளித்தல் மற்றும் காலப்பகுதி

செயற்திட்டத்தின் கடன் உடன்படிக்கையின் பிரகாரம், முன்னாள் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சாக்கவிருந்த தற்போதைய நகர அபிவிருத்தி, நிர்மாண மற்றும் வீடமைப்பு அமைச்சு நிறைவேற்றல் முகவராக உள்ளதுடன் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை செயற்திட்டத்தின் அமுலாக்கும் முகவராக உள்ளது. கண்டி நகரத்தில் கழிவு நீர் சேகரித்தல், சுத்திகரிப்பு மற்றும் அகற்றல் என்பவற்றிற்காக முறையான முறைமையொன்றை நிர்மாணிப்பதன் மூலம் சிறந்த சுகாதார வசதிகள் ஊடாக மகாவலி ஆற்றின் வாழ்க்கைச் சூழல் மற்றும் தண்ணீர் தரத்தினை முன்னேற்றுவதில் அதன் மூலம் சனத்தொகை அதிகமாகவுள்ள பகுதிகளில் சுகாதார வசதிகளின் புனரமைப்பு உள்ளடங்கலாக அப்பகுதியிலுள்ள மக்களின் வாழ்க்கைத்தரம், சுகாதார மற்றும் நல்ல நிலையை உயர்த்துவதே செயற்திட்டத்தின் குறிக்கோளாக உள்ளது. செயற்திட்டத்தின் மதிப்பிடப்பட்ட மொத்தக் கிரயம் ரூபா 21,982 மில்லியனிற்கு சமமான ஐப்பான் ஜென் 17,278 மில்லியனாக உள்ளதுடன் அதில் ரூபா 17,922 மில்லியனிற்கு சமமான ஐப்பான் ஜென் 14,087 மில்லியன் ஐப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவராண்மையால் நிதியளிப்பதற்கு உடன்பாடு காணப்பட்டதுடன் மிகுதி ரூபா 4,060 மில்லியனிற்கு சமமான ஐப்பான் ஜென் 3,191 மில்லியன் இலங்கை அரசாங்கத்தால் வழங்கப்பட வேண்டுமென உடன்பாடு காணப்பட்டது. செயற்திட்டம் அதன் நடவடிக்கைகளை 2010 பெப்ரவரி 03 இல் தொடங்கியிருந்ததுடன் 2017 செப்டெம்பர் அளவில் பூர்த்தியாக்கப்பட வேண்டுமென பட்டியலிடப்பட்டது. பின்னர், செயற்திட்டத்தின் காலப்பகுதி 2024 திசெம்பர் 31 வரை நீடிக்கப்பட்டிருந்தது.

1.3 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

என்னுடைய அறிக்கையின் 2.1 இல் பிரிவில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கங்களை தவிர, 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான செயற்திட்டத்தின் நிதி நிலமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க இணைக்கப்பட்டுள்ள நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.4 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எல்ஏயூஎஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அவ் நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.5 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தின் பொறுப்புகளும் ஆளுகையுடன் அவற்றினை சாட்டுதல் செய்தலும்

நிதிக்கூற்றுக்களை இலங்கை கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய

பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

செயற்திட்டத்தின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

1.6 நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளருடைய பொறுப்புகள்

மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாட்டென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாதத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்;

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது தவறான கூட்டிணைவு, தவறான ஆவணம் தயாரித்தல், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி செயற்திட்டத்தின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஓட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

எனது கணக்காய்வின் போது என்னால் இனங்காணப்படுகின்ற உள்ளகக் கட்டுப்பாடுகளிலுள்ள ஏனைய விடயங்களிற்கிடையேயான ஏதாவது முக்கியமான குறைபாடுகள் உள்ளடங்கிய முக்கியமான கணக்காய்வுக் காண்புகள் தொடர்பாக ஆளுகையுடன் தொடர்புபடுத்தப்பட்டவைகளை நான் தெரிவிக்கின்றேன்.

2. நிதிக்கூற்றுக்கள் மீதான கருத்துரைகள்

2.1. கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்கீட்டுக் குறைபாடுகள்	முகாமைத்துவத்தின் பதில்	கணக்காய்வாளரின் பரிந்துரை
இடைக்கால கொடுப்பனவு சான்றிதழ் (IPC) 36 மற்றும் 53 இன் பிரகாரம் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறு பொதி II மற்றும் பொதி III தொடர்பான பிடிக்காசு ரூபா 387,912,977 ஆக இருந்ததுடன் நிதிக் கூற்றுக்களின் பிரகாரம் இது ரூபா 536,722,165 ஆக பதியப்பட்டிருந்தமை இரண்டு மீதிகளிற்கும் இடையில் ரூபா 148,809,188 ஆன வித்தியாசத்தில் விளைந்தது.	அவசியமான நாட்குறிப்பு பதிவு தயாரிக்கப்பட்டிருந்தது. சரியான மற்றும் முழுமையான பாரமரிப்பதற்கு கணக்குகளில் இந்த பதிவு உள்ளடக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்துவதற்கு படிமுறைகள் எடுக்கப்படுகின்றன.	மீதிகளின் வித்தியாசங்களை இணக்கம் செய்யப்பட வேண்டும்.

3. பௌதீக செயலாற்றல்

சிறந்த சுகாதார வசதிகள் மூலம் மகாவலி ஆற்றின் வாழ்க்கைச் சூழல் மற்றும் தண்ணீர் தரத்தினை முன்னேற்றும் நோக்கத்திற்காக செயற்திட்டத்தின் நடவடிக்கைகள் ஆலோசனை, கழிவு நீர் சுத்திகரிப்பு பொறி, (இறைக்கும் இல்லம், பிரதான பணி, வெளியேற்ற வழி, சேறு உலர்த்தல் வசதி) கழிவு சேகரிப்பு முறைமை, சாக்கடை இறைக்கும் இல்லம் சொத்து சேகரிப்பு, செறிந்த சனத்தொகையுள்ள பகுதிகளின் வசதி என்ற பெயருடைய 05 பிரதான கூறுகளின் கீழ் அமுலாக்கப்பட்டிருந்தது.

3.1 செயற்திட்ட நடவடிக்கைகளின் பௌதீக முன்னேற்றம்

செயற்திட்ட கூறு			2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறு		கணக்காய்வு அவதானிப்புகள்		முகாமைத்துவத்தின் பதில்	கணக்காய்வாளரின் பரிந்துரை
			எதிர்பார்க்கப்பட்ட பௌதீக செயலாற்றல் சதவீதம்	அடையப்பட்ட பௌதீக செயலாற்றல் சதவீதம்				
(அ)	பொதி 1 – பிரதான இறைக்கும் இல்ல கழிவு நீர் சுத்திகரிப்பு பொறியின் நிர்மாணம்	100	100	நாள் ஒன்றிற்கு 14,000m³/நாள் இயலாவுடன் பொறி 2020 மார்ச் மாதத்தில் தொடங்கப்பட்டதுடன் இது 2025 மார்ச் 31 ஆன கணக்காய்வு திகதியில் நாள் ஒன்றிற்கு 6,100m³/நாள் சராசரி இயலாவுடன் செயற்படுகின்றது.	PMU ஆனது முன்னேற்றத்தை நிறைவேற்றுவதற்கு சகல சர்தியமான அனவீடுகளை ஒழுங்கு செய்வதற்கு படிமுறைகளை எடுத்திருந்தது.	எதிர்பார்க்கப்பட்ட இலக்குகளை அடைவதற்கு நிலுவை வேலைகளை பூர்த்தியாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.		

(ஆ)	பொதி 2 – கழிவகற்றல் வலையமைப்பு வடிவமைப்பு மற்றும் நிர்மாணம்	100	98	திட்டமிடல், கொள்வனவு மற்றும் நிறைவேற்றல் உள்ளடங்கிய இந்த சூறின் ஒட்டு மொத்த முன்னேற்றம் ஆரம்ப திட்டத்துடன் ஒப்பிடும் போது ஏறத்தாழ ஒன்பது ஆண்டுகள் தாமதப்பட்டிருந்தது. மிளாய்வாண்டு இறுதியில் ஒட்டு மொத்த முன்னேற்றம் 98 சதவீதமாக இருந்தது.	குறைபாடுகளை திருத்துதல் மற்றும் ஏனைய மிகுதியான சிறிய வேலைகள் மாத்திரம் உள்ளது.	எதிர்பார்க்கப்பட்ட இலக்குகளை அடைவதற்கு நிலுவை வேலைகளை பூர்த்தியாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(இ)	பொதி 3-வீட்டு இணைப்புகள்	100	66	ஆரம்ப திட்டத்தில் இருந்து ஏழு ஆண்டுகளிற்கும் அதிகமான தாமதம் திட்டமிடப்பட்ட 9,276 சொத்துக்களில் 5,227 சொத்துக்கள் மாத்திரம் 2024 திசெம்பர் 31 இல் கழிவகற்றல் வலையமைப்பிற்கு இணைக்கப்பட்டிருந்தது	செயற்திட்டம் கட்டுப்படுத்த முடியாத வெளிப்புற தாக்கம் காரணமாக தாமதப்பட்டிருந்தது	எதிர்பார்க்கப்பட்ட இலக்குகளை அடைவதற்கு நிலுவை வேலைகளை பூர்த்தியாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

3.2 ஒப்பந்த முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புகள்	முகாமைத்துவத்தின் பதில்	கணக்காய்வாளரின் பரிந்துரை
செயற்திட்டத்தின் ஒப்பந்தகாரரால் செய்யப்பட்ட நீடித்தலிற்கான கோரிக்கை மற்றும் ரூபா 5,048 மில்லியன் இணைந்த கிரயம் செயற்திட்ட பொறியியலாளரால் நிராகரிக்கப்பட்டிருந்ததுடன் இது பிரச்சனைகள் தீர்ப்பு சபைக்கு (DAB) தொடர்புபடுத்தப்பட்டது. இ.ரூபா 1,745 மில்லியன் செலுத்துவதற்கான DABs இன் தீர்மானம் சபையால் நிராகரிக்கப்பட்டிருந்தது. 2020 யூனில் ஒப்பந்தகாரர் சபைக்கு இணக்கமான தீர்வை பரிந்துரைத்திருந்ததுடன் இது இ.ரூபா 1,304.69 மில்லியன் செலுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டு தீர்மானம் அமைச்சின் அனுமதிக்கு அனுப்பப்பட்டது. எவ்வாறாயினும்	2025 மார்ச் 17 இல் மேலும் நடவடிக்கைக்கும் ஆலோசனைக்கும் AGs கடிதம் உள்ளடங்கலாக அமைச்சு செயலாளருக்கு சகல ஆவணங்களும் சமர்ப்பிக்கப் பட்டிருந்ததுடன் நியம உயர் மட்ட கொள்வனவு குழுவிற்கு இந்த விடயம் தொடர்புபடுத்தப்பட்டிருந்தது. குழுவினுடைய தீர்மானங்களிற்காக அமைச்சிற்கு வேண்டுகை கடிதம் அனுப்பப்பட்டிருந்ததுடன் குழுவின் தீர்மானம் மற்றும் கையொப்பமிடப்பட்ட கூட்டக் குறிப்பில் என்பன அமைச்சு செயலாளருக்கு அனுப்பப்பட்டதுடன் மேலும் தேவையான நடவடிக்கைகளிற்காக விரைவில் மீளாய்வு செய்ய வேண்டுமென	NWSDB ஆனது கதராறு நீடித்தலை தவிர்ப்பதற்கு ஒப்பந்த முகாமைத்துவ நடைமுறைகளை வலுப்படுத்தப்பட வேண்டியதுடன் இந்த விடயம் அரசாங்கத்திற்கு நிதிச் சுமையில்லாமல் தீர்க்கப்பட வேண்டும்.

செயலாளர் நியமித்த TEC குழு 2024 ஏதிர்பார்க்கப்படுகின்றது. மார்ச் 27 இல் இ.ரூபா 256.22 மாத்திரம் செலுத்தவதற்கு பரிந்துரைத்திருந்தது. எவ்வாறாயினும் 2025 ஆகஸ்ட் 25 ஆன கணக்காய்வு திகதி வரையும் விடயம் தீர்வு காணப்பட்டிருக்கவில்லை. .

3.3 முரணான நடவடிக்கைகள்

கணக்காய்வு அவதானிப்புகள்	முகாமைத்துவத்தின் பதில்	கணக்காய்வாளரின் பரிந்துரை
ஒப்பந்த பொதி 3 ஒப்பந்தம் பூர்த்தியாக்கப்பட்டிருக்காமையால் கணக்காய்வு திகதியான 2025 மார்ச் 31 வரையும் வளவிலிருந்து மாசடைந்த நீர் நேரடியாக மகாவலி ஆறு மற்றும் மட அல மற்றும் கண்டி ஏரியில் வெளியேற்றப்பட்டமையால் கடுமையான சூழல் மாசடைதல் ஏற்பட்டது.	மேற்குறிப்பிட்ட நோக்கம் திட்டமிட்டவாறு கழிவு நீர் இணைப்புக்களை வழங்குவதற்கு இயாமையால் முழுமையாக அடைய முடியாதிருந்தது.	செயற்திட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

3.4 சர்ச்சைக்குரிய தன்மையான விடயங்கள்

கணக்காய்வு அவதானிப்புகள்	முகாமைத்துவத்தின் பதில்	கணக்காய்வாளரின் பரிந்துரை
சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் பிரகாரம் செயற்திட்டத்திற்காக பயன்படுத்திய 09 காணிகளில் 07 மாத்திரம் காணி சுவீகரிப்பு / கொள்வனவுகள் தொடங்கியதிலிருந்து 21 ஆண்டுகள் கடந்திருந்த போதிலும் சுவீகரிக்கப்பட்டிருக்கவில்லை.	கருத்துரைகள் பெறப்பட்டிருக்கவில்லை.	காணிச் சுவீகரிப்பு நடைமுறைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.